

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

நெஷனல் ஸ்கூல் ஒவ் பிஸினஸ் மனேஜ்மென்ட் லிமிடெட்டின் (“கம்பனி”) 2024 யூலை 14 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் 2024 சனவரி 01 திகதி முதல் 2024 யூலை 14 வரையிலான காலப்பகுதிக்குரிய இலா நட்டக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரியப தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 யூலை 14 இல் முடிவடைந்த காலப்பகுதிக்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து கம்பனியின் 2024 யூலை 14 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர

தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

- 1.5 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்
1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை.

நெஷனல் ஸ்கூல் ஒவ் பிஸினஸ் மனேஜ்மென்ட் லிமிடெட், தேசிய வணிக முகாமைத்துவ நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனத்திலிருந்து 2011 முதல் 2024 யூலை 14 வரை இயங்கியிருந்தாலும், 2024 யூலை 15 திகதி உத்தரவாதம் அளிக்கப்பட்டு, வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட்ட போதிலும், அதன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஒரு தகுதிவாய்ந்த மதிப்பீட்டாளரால் (அரசாங்கத்தின் மதிப்பீட்டாளரால்) மறுமதிப்பீடு செய்யப்படவில்லை. இந்த விடுவிப்பின் விளைவாக, இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்கள் (SLFRS) 13 மற்றும் இலங்கை கணக்கீட்டு நியமம் (LKAS) 01 இன் பிரிவு 25 ஆகியவற்றின் படி மாற்று திகதியில் நிதிக் கூற்றுக்கள் நியாயமான பெறுமதியை பிரதிபலிக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பல்கலைக்கழகத்தின் உரிமை அல்லது நிர்வாகத்தில் எந்தவொரு புதிய தனியார் நபர்களும் அல்லது நிறுவனங்களும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இது செயல்பாட்டு மாதிரியில் ஒரு மாற்றத்தை மட்டுமே குறிக்கிறது, இது கட்டணம் அறவிடும் பல்கலைக்கழகத்திற்கு மிகவும் பொருந்தக் கூடிய ஒன்றாகும் என்பதுடன் எந்தவொரு தனியார் தரப்பினர்களுக்கும் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதோ அல்லது மாற்றப்படுவதோ செய்யப்படவில்லை.

பரிந்துரை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஒரு தகுதிவாய்ந்த மதிப்பீட்டாளரால் மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

1.6 விடயங்களின் முக்கியத்துவம்

நான் குறிப்பு 2.5 இற்கு கவனத்தை ஈர்க்கிறேன். இது 2011 முதல் 2024 யூலை 14 வரை முழு அரசாங்கத்திற்கு சொந்தமான துணை நிறுவனமான தேசிய வணிக முகாமைத்துவப் பாடசாலை 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனச் சட்டத்தின் 32 வது பிரிவின் 2024 யூலை 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. 2024 மே 27 திகதிய அமைச்சரரைத் தீர்மானத்தின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை
சட்டங்கள், விதிகள் மற்றும் இணங்காமைகள் முகாமைத்துவத்தின் பரிந்துரை
பிரமாணங்களுடனான கருத்துரை
தொடர்பு

(அ) 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கம் கம்பனிச் சட்டத்தின் பிரிவுகள் 64.1 மற்றும் 2	•கம்பனியின் பங்குகளை மீண்டும் கையகப்படுத்துவது தொடர்பாக	இந்த செயல்முறையில் தேசிய வணிக முகாமைத்துவ நிறுவகம் லிமிடெட்டிலிருந்து	கம்பனியின் நிர்வாகக் குழு, நிறுவனம் பங்குகளை கையகப்படுத்து
--	---	---	--

மற்றும் 2019 யூன் 17 ஆம் திகதிய தேசிய வணிக முகாமைத்துவ பாடசாலையின் திருத்தப்பட்ட யாப்பின் 06 வது பந்தி

கம்பனியின் நிர்வாகக் குழு கணக்காய்வாளரின் கருத்தைப் பெற வேண்டும்.

•2024 மே 27 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தில், தேசிய வணிக முகாமைத்துவ நிறுவனம் (NIBM) நிறுவனம் முதலீடு செய்த நிதியை, திறைசேரிப் பத்திரங்களுக்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வட்டியுடன், தேசிய வணிக முகாமைத்துவ நிறுவகம் வைத்திருக்கும் தேசிய வணிக முகாமைத்துவப் பாடசாலை இன் 80,000,001 பங்குகளை மீண்டும் கையகப்படுத்துவதற்கு செலுத்த வேண்டிய பரிசீலனையின் நியாயமான பெறுமதி குறித்து கணக்காய்வாளரின் கருத்தைப் பெறாமல், பங்கு மூலதனமாக திருப்பிச் செலுத்த முடிவு செய்யப்பட்டது. •மேலும், தேசிய வணிக முகாமைத்துவ

அனைத்து சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் கடமைகளையும் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட (NSBM (உத்தரவாதம்) லிமிடெட்) புதிதாக கூட்டிணைக்கப்பட்ட கம்பனிக்கு சட்டப்பூர்வமாக மாற்றுவது உள்ளடங்கும்-இது சட்டமா அதிபரினால் வெளிப்படையாக அறிவுறுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. இந்த செயல்முறை பங்குகளை மறு கொள்முதல் (அல்லது மறு கையகப்படுத்துதல்) உள்ளடக்கியதல்ல என்பதுடன் கணக்காய்வாளரின் கருத்து தேவைப்படும் கம்பனிகள் சட்டத்தின் பிரிவு 64 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் கீழ் வரும் எந்தவொரு கொடுக்கல் வாங்களையும் இது உள்ளடக்கவில்லை.

வது குறித்து கணக்காய்வாளரின் கருத்தைப் பெற்று, வணிக மதிப்பீட்டை நடத்த வேண்டும்.

	நிறுவகம் இன் நிர்வாகக் குழுவின் முடிவன்படி எந்த வணிக மதிப்பீடும் நடத்தப்படவில்லை.		
(ஆ) பொது முயற்சிகள் சுற்றறிக்கை இலக்கம் PED/01/2021 மற்றும் 2021 நவம்பர் 16 திகதிய சுற்றறிக்கையின் வழிகாட்டுதல் கையேட்டின் பிரிவு 2.2.5, மற்றும் 2023 செப்டம்பர் 27 ஆம் திகதிய செயல்பாட்டு கையேட்டின் பிரிவு 2.3, பிரிவு 7.7 மற்றும் பொது முயற்சிகள் சுற்றறிக்கை இலக்கம் PED/01/2021(ii) மற்றும் PED/01/2021(iii)	குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைகளா ல் கோரப்பட்டபடி, நிதி மற்றும் கணக்கியல் செயல்பாட்டு கையேட்டிற்கான பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்தை நிறுவனம் பெறவில்லை.	PED/01/2021இன் படி NSBM இந்த கையேடு அனைத்து SOE களுக்கும் பொருந்தும். கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் அரசு வங்கிகள் 2023 செப்டம்பர் 27 திகதி வரை இந்த கையேட்டின் பொருந்தக்கூடிய தன்மையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.	இந்த கையேட்டிற்கான அங்கீகாரத்தை பொது நிறுவனங்கள் திணைக்களத்தி ன் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து பெறப்பட வேண்டும்.
(இ) செயல்பாட்டு கையேட்டின் பந்தி 3.2	தொடர்புடைய சுற்றறிக்கைகள் பொது முயற்சிகள் ஊக்கத் திட்டங்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான அளவுகோல்கை ள் நிறுவி, செயல்படுத்துவத ற்கு முன்பு பொது நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்திடமிருந் து அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றாலும் கணக்காய்வு	2021 ஏப்ரல் 27 திகதி எடுக்கப்பட்ட சபையின் முடிவன்படி, மாதாந்த வருகை மற்றும் இணக்கமின்மை அறிக்கைகளின்படி, அன்றிலிருந்து நடைமுறையில் உள்ள மாதாந்த செயலாற்றுகையின் ஊக்கத்தொகை திட்டத்தின்படி, 2021 மே முதல் வருடாந்த செயல்திறன் ஊக்கத்தொகை கட்டமைப்பிலிருந்து மாதாந்த செயலாற்றுகையின் ஊக்கத்தொகை கட்டமைப்பிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.	செயல்பாட்டு கையேட்டின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

	திகதியான 2024 யூலை 14 திகதியில் உள்ளவாறான நிறுவனம் அதன் ஊக்கத்தொகை செலுத்தும் முறைக்கு அத்தகைய அங்கீகாரத்தை பெறவில்லை.		
(ஈ) செயல்பாட்டு கையேட்டின் பந்தி 3.1 மற்றும் 3.2	2024 யூலை 14 வரை, குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைகளின் படி, அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு திட்டம் அல்லது ஊதிய அமைப்புக்கு, நிறுவனம் பொது நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்திடமிருந் து அங்கீகாரத்தை பெறவில்லை.	நெஷனல் ஸ்கூல் ஒவ் பிஸினஸ் மனேஜ்மென்ட் லிமிடெட் (NSBM) இன் விதிகளின்படி, கம்பனியின் வணிகம் மற்றும் விவகாரங்கள் பணிப்பாளர் சபையின் வழிகாட்டுதல் அல்லது மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்படும்.	செயல்பாட்டு கையேட்டின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(உ) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் 2023 மார்ச்.29 திகதியிட்ட SEC/2023/E/01 சுற்றறிக்கை மற்றும் 2023.ஏப்ரல் 06 திகதியிட்ட SEC/2023/E/02 சுற்றறிக்கை	குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைகளின் பிரகாரம் சேவை வழங்குநரினால் வழங்கப்படும் சம்பளம் விடுமுறை தினக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு, தரகுப்பணம், ஊக்குவிப்பு கொடுப்பனவு, பிரத்தியேகக் கொடுப்பனவு, உத்தியோகபூர்வ வாசஸ்த்தளம், பிரயாணக் கொடுப்பனவுகள் மற்றும் வாகனங்களுக்கா	NSBM கம்பனி ஊழியர்களுக்கு எவ்வித உத்தியோகப்பூர்வ வாசஸ்த்தளங்களும் இலவசமாக வழங்குவதில்லை அலுவலகக் கட்டிட மாடி வீட்டில் வசிக்கும் குறித்த ஊழியர் மாதாந்த வாடகை, மின்சாரக் கட்டணம், நீர்க்கட்டணம், தொலைத்தொடர்புக் கட்டணம் ஆகியவற்றை NSBM கம்பனிக்கு செலுத்துகின்றார். எந்தவொரு உத்தியோகத்தருக்கும் தனிப்பட்ட	சுற்றறிக்கையின் படி உயர் தனிநபர் வருமான வரிக்கு காசு அல்லாத நன்மைகளைய ம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ன எரிபொருள் பாவனைக்காக
 உள்ளிட்ட குறித்துரைத்து எந்த
 அனைத்து நிதி வாகனமும்
 அல்லாத கையளிக்கப்படவில்லை.
 நன்மைகள், கடமை
 முற்பணங்கள் நோக்கங்களுக்காக
 தனிநபர் மட்டும்
 வருமான வரி பயன்படுத்தப்படுகின்றது.
 (APIT)
 கணக்கிடப்படும்
 போது, கருத்தில்
 கொள்ள
 வேண்டும்
 என்றாலும்
 கம்பனி அதன்
 அதிகாரிகளுக்கு
 வழங்கப்படும்
 உத்தியோகபூர்வ
 வாசஸ்தளங்கள்
 வாகனங்கள்
 மற்றும்
 எரிபொருள்
 ஆகியவற்றை
 உள்ளடக்கி
 இருக்கவில்லை.
 இதன்
 விளைவாக வரி
 ஒழுங்குவிதிமுறை
 களுக்கு
 இணங்கவில்லை.

2. செயற்பாட்டு மீளாய்வு

2.1 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்

முகாமைத்துவத்தின்
கருத்துரை

பரிந்துரை

வணிக மேம்பாட்டு
 நடவடிக்கைகளின் ஒரு
 பகுதியாக, கல்வி அமைச்சர்,
 துணைவேந்தர் மற்றும் பிரதி
 துணைவேந்தருடன் இணைந்து,
 2024 ஏப்ரல் 07 முதல் 2024
 ஏப்ரல் 27 வரை அமெரிக்கா
 மற்றும் கனடாவிற்கு
 மேற்கொண்ட
 சுற்றுப்பயணத்திற்காக தேசிய
 வணிக மேம்பாட்டுப்
 பாடசாலையின் நிதியிலிருந்து
 மொத்தம் ரூபா 20,664,604
 செலவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா
 பல்கலைக்கழகங்களுக்கான
 வருகைகள் NSBM இன்
 வணிக மேம்பாட்டு
 நடவடிக்கைகளின் ஒரு
 பகுதியாகும்.
 அமெரிக்கா மற்றும் கனடா
 ஆகிய மிகவும்
 விரும்பக்கூடிய கல்வி
 அமைவிடங்களுடன்
 உலகளாவிய உறவைக்
 கட்டியெழுப்புவதற்காக
 துணைவேந்தர் மற்றும் பிரதி
 துணைவேந்தர் NSBM ஐ

நிறுவனத்தின் பணம்
 சிக்கனமாக செலவிடப்பட
 வேண்டும்.

இந்தத் தொகைக்கு மேலதிகமாக கல்வி அமைச்சர் தொடர்பான செலவுகளுக்காக ரூபா 3,343,964 செலவு செய்யப்பட்டுள்ளது.

பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இந்த விஜயத்திற்காக M.F.01/2015/01 சுற்றறிக்கை இலக்கம் மற்றும் அதன் திருத்தங்களின்படி அதிகாரிகளுக்கு ரூபா 6,183,495.75 செலுத்தப்பட்டுள்ளது. கல்விசார் கலந்துரையாடல்கள் அவரது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் தொடங்கப்பட்டதால், இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ அமைச்சர் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். இந்த சுற்றுப்பயணத்திற்கு அமைச்சர் எந்த உதவிக் கொடுப்பனவுகளையும் பெறவில்லை என்பதன் நிறுவனம் அனைத்து விமான டிக்கெட்டுகளையும் சந்தை விலையில் செலுத்தியது.

2.2 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

அரசாங்க மதிப்பீட்டாளரின் அறிக்கையைப் பெற்று, போதுமான போட்டியை உறுதி செய்வதற்காக பொது ஏலத்தை நடத்த வேண்டும் என்ற தேவைக்கு மாறாக, ஒரு தனியார் மதிப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில், நான்கு அரசு பேருந்துகள் ஒரு தனியார் வாகன ஏல நிறுவனம் மூலம் விற்கப்பட்டன. இதன் விளைவாக, பேருந்துகள் சந்தைப் பெறுமதியை விடக் குறைவாக விற்கப்பட்டன, இதனால் மொத்த இழப்பு ரூபா 2,700,000 ஆகும்.

NSBM ஒரு நிறுவனமாக கூட்டிணைக்கப்பட்ட மற்றும் சங்க விதிகளுடன் கூடிய நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு வணிக நடவடிக்கைகளை இயக்குவதற்கான அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டது, அதன்படி, பயணிகள் பேருந்துகளின் விற்பனை, சபையால் அங்கீகரிக்கப்பட்ட NSBM நிதி மற்றும் கணக்கியல் செயல்பாட்டு கையேட்டின் “சொத்து மற்றும் இயந்திர உபகரணங்கள்” பிரிவின் “அகற்றல்” உப பிரிவின் விதிகளின்படி நடத்தப்பட்டது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை விற்கும்போது, அரசாங்க மதிப்பீட்டாளரிடமிருந்து மதிப்பீட்டு அறிக்கையைப் பெற வேண்டும் என்பதுடன் போதுமான போட்டிகர பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட வேண்டும்.